

ආයතනයේ නම :- වාරිමාර්ග අමාත්‍යාංශය

පාර්ලිමේන්තුවේ රජයේ ගිණුම් පිළිබඳ කාරක සභාව විසින් සභාගත කරන ලද වාර්තාව සම්බන්ධයෙන් ස්ථාවර නියෝග අංක 119(4) යටතේ ගරු අමාත්‍යවරයාගේ නිරීක්ෂණ හා ගනු ලබන පියවර පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කිරීම

නிறுவනத்தின் பெயர்:- நீர்ப்பாசன அமைச்ச

பாராளுமன்றத்தின் அரசு கனக்குக் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக கட்டளை இலக்கம் 119(4) இன் கீழ் கௌரவ அமைச்சரின் அவதானிப்புக்களும் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

Name of the institution :- Ministry of Irrigation

Submission of observation of Hon. Minister and steps taken with regard to the reports tabled by the committee on public Accounts in terms of standing Order No .119(4)

மாதிரிப் படிவம் (இலக்கம் 1)

பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம் :-

79

நிறுவனத்தின் பெயர்

:-

நீர்ப்பாசன அமைச்சு

	குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ள குறைப்பாடுகள்	குறைப்பாடுகளை சரி செய்யும் பொருட்டு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்
1.	கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து கணக்காய்வு ஐய வினாக்களுக்கும் ஒரு மாத காலத்திற்குள் பதில்கள் அனுப்பப்படவில்லை.	இவ் அமைச்சின் கீழ் பல்வேறு நிறுவனங்களும், நாடு பூராகவும் பரம்பிய நிலையில் பல்வகை கருத்திட்டங்களும் செயற்பட்ட வண்ணமிருப்பதுடன், அந் நிறுவனங்கள் மற்றும் கருத்திட்டங்கள் தொடர்பாக வெளியிடப்படுகின்ற கணக்காய்வு ஐய வினாக்களுக்குப் பதிலளிக்கையில் அந் நிறுவனங்கள் / கருத்திட்டங்களிலிருந்து தகவல்களை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இதற்கென குறிப்பிடத்தக்களவான காலப் பகுதி தேவைப்படுவதால் ஒரு சில கணக்காய்வு ஐய வினாக்களுக்கு ஒரு மாத காலப் பகுதியினுள் விடையளிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களின் போது வினாக்களுக்கு விடையளிப்பதற்கு வழங்கப்படுகின்ற காலப் பகுதியை நீடிக்கும் பொருட்டு உதவிக் கணக்காய்வாளர் / கணக்காய்வு அதிகாரத்திடமிருந்து அனுமதி பெற்றுக் கொள்ளப்படும்.
2.	உள்ளக கணக்காய்வு ஐய வினாக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் பதில்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்காமைக்கான சந்தர்ப்பங்கள் காணப்பட்டிருந்தன.	உள்ளக கணக்காய்வு ஐய வினாக்களுக்கு துரிதமாக பதில்களை சமர்ப்பிக்கும் பொருட்டு உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்ற ஆலோசனைகளின் பிரகாரம், இன்றளவில் உள்ளக கணக்காய்வு ஐய வினாக்களுக்கு ஒரு மாத காலம் கடந்து செல்வதற்கு முன்பு பதில்களை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
3.	வருடாந்த பொருள் கணிப்பாய்வு மூலம் வெளிக் கொணரப்பட்ட மிகைகள், பற்றாக்குறைகள் மற்றும் ஏனைய விதப்புரைகள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலப் பகுதிகளில் மேற்கொள்ளப்படவில்லை.	2022 வருடாந்த பொருள் கணிப்பாய்வு மூலம் வெளிக் கொணரப்பட்ட மிகைகள், பற்றாக்குறைகள் தொடர்பான விதப்புரைகள் சார்ந்த செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
4.	அனைத்து வாகனங்களினதும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் கைவசம் காணப்படாமை.	ஒரு சில வாகனங்களினது உரிமை மாத்திரம் உறுதிப்படுத்தப்படாதிருப்பதுடன், அவ் வாகனங்களினது உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன.

5.	வங்கி இணக்க சுற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்ட, சீராக்கல் செய்யப்பட வேண்டிய மீதிகள் தொடர்பில் நிதி ஒழுங்கு விதிகளின் படி செயலாற்றி குறித்த மீதிகள் ஒரு மாத காலத்தினுள் தீர்க்கப்பட்டிருக்கவில்லை.	அத்தகைய அடிப்படையில் சீராக்கல் செய்யப்பட வேண்டிய மீதிகள் காணப்படுமாயின், தற்சமயம் ஒரு மாத காலத்தினுள் நிதி ஒழுங்கு விதிகளின் படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
6.	ஓராண்டுக்கும் மேலாக காணப்படும் நிலுவைக் கடன் மீதிகள் தீர்க்கப்பட்டிருக்கப்படவில்லை.	இவ் அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனமொன்றான நீர்ப்பாசன முகாமைத்துவப் பிரிவில் கிட்டத்தட்ட 20 வருட கால கட்டமாக நிலவுகின்ற இவ் அடையாளம் காண முடியாத கடன் மீதியான ரூபா 434,066.03 ஆன பணத் தொகை யை, இலக்கம் PFD/RED/REG/CIR/2023/04 மற்றும் 2024.05.29 ஆம் திகதிய அரசு நிதி சுற்றறிக்கை இலக்கம் 01/2024 இன் கீழ் வெட்டி நீக்குவதற்குத் தேவையான எதிர்வரும் செயற்பணிகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமிருப்பதாக அறிவிக்கின்றேன். தற்சமயம் ஏனைய அனைத்து வகையான நிலுவைக் கடன் மீதிகளும் இனங் காணப்பட்டிருப்பதுடன், இன்றளவிலும் அதில் ஒரு பகுதி தீர்க்கப்பட்டிருப்பதுடன் ஒரு பகுதி அறவிடப்பட்ட வண்ணமுள்ளது.
7.	2018.01.24 ஆம் திகதிய இலக்கம் 05/2018 (1) இன் திருத்த சுற்றறிக்கையில் 2008.02.06 ஆம் திகதியிடப்பட்ட பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் 05/2008 ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் பிரஜைகள் / வாடிக்கையாளர் சாசனம் முறையாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படவில்லை.	தற்சமயம் தொடர்புடைய சுற்றறிக்கையின் பிரகாரம் பிரஜைகள் / வாடிக்கையாளர் சாசனம் தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது.
8.	நிறுவனத்தின் பிரசைகள் / சேவை பெறுனர் சமவாயம் அமுல்படுத்தப்படுதல் பற்றி மேற்பார்வை செய்வதற்கும், மதிப்பீடு செய்வதற்குமான முறையியலொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.	தற்சமயம் பிரசைகள் / சேவை பெறுனர் சமவாயம் அமுல்படுத்தப்படுதல் பற்றி மேற்பார்வை செய்வதற்கும், மதிப்பீடு செய்வதற்குமென தொடர்புடைய முறையியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
9.	நிறுவனத்தின் கணக்குகள் பற்றிய கணக்காய்வு அபிப்பிராயம் தகுதியான / ஒப்புதலளிக்க மறுக்கின்ற / பாதகமான மட்டத்தில் நிலவியது.	கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் சுட்டிக் காட்டப்பட்டிருந்த நிறுவனத்தில் கணக்குகளில் நிலவிய குறைப்பாடுகள் மற்றும் தவறுகள் தற்சமயம் சரி செய்யப்பட்டுள்ளன.
10.	பொதுக் கணக்குக் குழுவின் பரிந்துரைகள் / கட்டளைகள் செயல்படுத்தப்படவில்லை.	நீர்ப்பாசன அமைச்சுடன் தொடர்புடையதான பொதுக் கணக்குக் குழுவின் பரிந்துரைகள் / கட்டளைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.



கே. டி. லால்காந்த (பா.உ.)

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு - நீர்ப்பாசன பிரிவு
இலக்கம் : 500,
உ.பி. ஜயா மாவத்தை,
கொழும்பு 10.

2025.09.01